தினமணி பத்திரிகைக்கு ரூ. 3,070. தினத் தந்தி, மாலை முரசு பத்திரிகைகளைப் பொறுத்தவரையில், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் கூட்டுறவுத் துறையிலிருந்து ஏதாவது விளம்பரம் செய்வதாக இருந்தால், அவர்கள் மக்களின் நன்மையைக் கருதி, அந்த விளம்பரத்தைச் செய்ய வேண்டுமே தவிர, வேறு எந்த விதமான பிரதி பலனையும் ஒரு நயா பைசா கூட கேட்கக் கூடாது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டது என்று சொல்லிக்கொள்கிறேன்.

MR. CHAIRMAN : Questions are over.

[*Note.*—An asterisk (*) at the commencement of a speech indicates revision by the Member.]

II. PRIVILEGE MOTION

THIRU G. VASANTHA PAI : I want to bring to the attention of the Hon. Chairman that I intended to move a motion of breach of privilege, with the consent of the Chair, after question-hour. When I met the Hon. Chairman at 3-50 p.m., he said that I could move it tomorrow. In the meantime, I have got a letter that you have withheld your consent. May I have an opportunity to convince the Chairman so that I may be given permission to move the motion ?

MR. CHAIRMAN : No.

III. ANNOUNCEMENT *re* Message from the Assembly

MR. CHAIRMAN : I have received messages from the Hon. Speaker, Legislative Assembly, transmitting copies of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Bill, 1970(L.A. Bill No. 45 of 1970) and the Tamil Nadu Occupants of Kudiyiruppu (Protection from Eviction) Amendment Bill, 1970 (L.A. Bill No. 43 of 1970), as passed by the Legislative Assembly, and signed by him for the concurrence of the Council.

IV. CALLING ATTENTION TO THE CONSTRUCTION OF DAMS BY THE GOVERNMENT OF MYSORE ACROSS THE RIVER CAUVERY

*THIRU G. SWAMINATHAN : Mr. Chairman, Sir, I call the attention of the Hon. the Minister for Public Works to a matter of urgent public importance, namely, the construction of dams by the Government of Mysore, across the river Cauvery and the consequent damage that may be done to the rice bowl of the State, Thanjavur District.